



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,932 — TUESDAY, MAY 22, 1956

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	.. —	Western Province —
Final Orders	.. 727	Central Province —
		Southern Province —
		Northern Province —
Land Sales by the Government Agents:—		Eastern Province —
Western Province —	North-Western Province —
Central Province —	North-Central Province —
Southern Province —	Province of Uva —
Northern Province —	Province of Sabaragamuwa —
Eastern Province —	Land Acquisition Notices 730
North-Western Province —	Notices under the Land Development Ordinance 732
North-Central Province —	Land Redemption Notices —
Province of Uva —	Miscellaneous Land Notices 732
Province of Sabaragamuwa —	Lands under Peasant Proprietor Scheme —

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 74 (Kegalla)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No. 8,311 of August 27, 1937, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Udapola in the Atulugam Kotala East of the Three Kotalas and Lower Bulatgama Division (now within the Divisional Revenue Officer's Division of Atulugam and Panawal Kotalas) of the Kegalla District in the Province of Sabaragamuwa, and described as lots 2, 3, 11, 12, 16, 17, 18, 19, 24, 25, 26, 27, 28, 29, 32, 33, 34, 35, 36, 36½, 37, 41, 41½, 43, 44, 45, 46, 47, 55, 63, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 75, 76, 78, 79, 80, 80½, 81, 83, 84, 85, 86, 87, 88, 89, 91, 92, 93, 94 and 95 in block survey village plan No. 627 (vide Settlement Notice No. 1,595):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this eighteenth day of February, 1956

S. L. DE SILVA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A R. P.							
2	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	1 3 39	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	1 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
16	..	1 0 9	S 31,877	5 (4) (c)	Hatnapiyave Gametmalalage Dingiri Menike of Udapola	—	Kegalla	F 109	46
17	..	0 2 25	S 31,877	5 (4) (c)	Hatnapiyave Gametmalalage Dingiri Menike of Udapola	—	Kegalla	F 109	46
17	..	0 3 11	—	5 (1)	The Crown	—	—	—	—
17	..	0 0 10	S 31,877	5 (4) (c)	Hatnapiyave Gametmalalage Dingiri Menike of Udapola	—	Kegalla	F 109	46
18	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—

727—J N B 55124—895 (5/56)

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
24	—	A. R. P. 0 1 11.	S 31,878	5 (4) (c)	Digo Godagampolage Podiya of Udapola	—	Kegalla	F 109	47
25	—	1 0 19.	S 31,879	5 (4) (c)	(1) Kirihena Vidanalaye Podi Appuhamy of Deraniyagala, (2) Kirihena Vidanalaye Dingiri Mahatmaya of Yatyan-tota, (3) Kirihena Vidanalayo Punchi Appuhamy of Deraniyagala, (4) Kirihena Vidanalaye Hamy Mahatmaya of Deraniyagala, and (5) Kirihena Vidanalayo Piyasena, presently of the Agricultural Station, Maho	Settled in undivided shares of one-fifth each, subject to the life interest of Yaddeni Arachchillage Ran Menika of Deraniyagala	Kegalla	F 109	48
26	99	2 2 34.	S 31,879	5 (4) (c)	(1) Kirihena Vidanalayo Podi Appuhamy of Deraniyagala, (2) Kirihena Vidanalaye Dingiri Mahatmaya of Yatyan-tota, (3) Kirihena Vidanalayo Punchi Appuhamy of Deraniyagala, (4) Kirihena Vidanalaye Hamy Mahatmaya of Deraniyagala, and (5) Kirihena Vidanalayo Piyasena, presently of the Agricultural Station, Maho	Settled in undivided shares of one-fifth each, subject to the life interest of Yaddeni Arachchillage Ran Menika of Deraniyagala	Kegalla	F 109	48
26	100	0 3 3.	S 31,882	5 (4) (c)	(1) Digo Godagampolage Luvina of Boralanakada, and (2) Mananalage Suwanerisa of Boralanakada	Settled in undivided shares of one-half each, subject to the life interest of Galabalannalage Ehsa of Udapola	Kegalla	F 109	49
27	101	1 1 14.	—	5 (1)	The Crown	—	—	—	—
27	102	0 2 3.	S 31,883	5 (4) (c)	Pelawatte Naidelago Christian of Deraniyagala	—	Kegalla	F 109	50
27	103	1 1 3.	S 31,880	5 (4) (c)	(1) Kirihena Vidanalaye Podi Appuhamy of Deraniyagala, (2) Kirihena Vidanalaye Dingiri Mahatmaya of Yatyan-tota, (3) Kirihena Vidanalayo Punchi Appuhamy of Deraniyagala, (4) Kirihena Vidanalaye Hamy Mahatmaya of Deraniyagala, and (5) Kirihena Vidanalayo Piyasena, presently of the Agricultural Station, Maho	Settled in undivided shares of one-fifth each, subject to the life interest of Yaddeni Arachchillage Ran Menika of Deraniyagala	Kegalla	F 109	51
27	104	0 3 2.	S 31,903	5 (4) (c)	(1) Kirihena Vidanalaye Hamy Nona of Kirihena, (2) Kirihena Vidanalaye Jeeris Appuhamy of Kirihena, (3) Kirihena Vidanalaye Podi Menika of Basnagala, (4) Kirihena Vidanalaye Ekanayake of Kirihena, (5) Kirihena Vidanalaye Rupasingho, and (6) Kirihena Vidanalaye Dingiri Mahatmaya, both of Kirihena	Settled in undivided shares of one-sixth each	Kegalla	F 109	52
27	105	0 0 29.	S 31,884	5 (4) (c)	(1) Leenyagala Gamarallago Ariyapala Gunawardena, and (2) Leenyagala Gamarallago Dayananda Gunawardena, both of Leenyagala	Settled in undivided shares of one-half each	Kegalla	F 109	53
27	106	2 0 36.	S 31,885	5 (4) (c)	(1) Leenyagala Gamarallago Ariyapala Gunawardena, and (2) Leenyagala Gamarallago Dayananda Gunawardena, both of Leenyagala	Settled in undivided shares of one-half each	Kegalla	F 109	54
27	107	3 2 1.	S 31,886	5 (4) (c)	Telge Walter Peris of Udapola Estate, Deluowita	—	Kegalla	F 109	55
27	108	1 1 30.	S 31,904	5 (4) (c)	(1) Kirihena Vidanalayo Hamy Nona of Kirihena, (2) Kirihena Vidanalaye Jeeris Appuhamy of Kirihena, (3) Kirihena Vidanalayo Podi Menika of Basnagala, (4) Kirihena Vidanalaye Ekanayake of Kirihena, (5) Kirihena Vidanalaye Rupasinghe, and (6) Kirihena Vidanalayo Dingiri Mahatmaya, both of Kirihena	Settled in undivided shares of one-sixth each	Kegalla	F 109	56
27	109	0 2 7.	—	5 (1)	The Crown	—	—	—	—
27	110	0 1 30.	S 31,904	5 (4) (c)	(1) Kirihena Vidanalaye Hamy Nona of Kirihena, (2) Kirihena Vidanalaye Jeeris Appuhamy of Kirihena, (3) Kirihena Vidanalayo Podi Menika of Basnagala, (4) Kirihena Vidanalaye Ekanayake of Kirihena, (5) Kirihena Vidanalaye Rupasinghe, and (6) Kirihena Vidanalayo Dingiri Mahatmaya, both of Kirihena	Settled in undivided shares of one-sixth each	Kegalla	F 109	56

Lot No.	Sub-divisional Lot No.	Extent A. R. P.	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
27	111	0 0 21	S 31,904	5 (4) (c)	(1) Kirihena Vidanelaye Hamy Nona of Kirihena, (2) Kirihena Vidanelaye Jeeris Appuhamy of Kirihena, (3) Kirihena Vidanelaye Podi Menika of Basnagala, (4) Kirihena Vidanelaye Ekanayake of Kirihena, (5) Kirihena Vidanelaye Rupasinghe, and (6) Kirihena Vidanelaye Dinguri Mahatmaya, both of Kirihena	Settled in undivided shares of one-sixth each	Kegalla	F 109	56
27	112	0 1 20	S 31,887	5 (4) (c)	Dodawatte Gamarallage Punchi Menika of Udapola	—	Kegalla	F 109	57
27	113	0 3 14	—	5 (1)	The Crown	—	—	—	—
28	114	0 2 2	S 31,888	5 (4) (c)	Udapola Gamage Serahamy of Udapola	—	Kegalla	F 109	58
28	115	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
28	116	2 1 18	S 31,885	5 (4) (c)	(1) Leeniyagala Gamarallage Ariyapala Gunawardena, and (2) Leeniyagala Gamarallage Dayananda Gunawardena, both of Leeniyagala	Settled in undivided shares of one-half each	Kegalla	F 109	54
28	117	0 2 29	S 31,881	5 (4) (c)	(1) Kirihena Vidanelaye Podi Appuhamy of Deraniyagala, (2) Kirihena Vidanelaye Dinguri Mahatmaya of Yatiyantota, (3) Kirihena Vidanelaye Punchi Appuhamy of Deraniyagala, (4) Kirihena Vidanelaye Hamy Mahatmaya of Deraniyagala, and (5) Kirihena Vidanelaye Piyasena, presently of the Agricultural Station, Maho	Settled in undivided shares of one-fifth each, subject to the life interest of Yaddeni Arachchilage Ran Menika of Deraniyagala	Kegalla	F 109	59
28	118	0 2 27	S 31,889	5 (4) (c)	Waduwanage Malwanusa of Udapola	—	Kegalla	F 109	60
28	119	0 3 27	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	0 3 7	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	1 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	2 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	1 3 19	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	0 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
55	—	0 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
63	—	0 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
65	—	0 3 19	—	5 (1)	The Crown	—	—	—	—
66	—	4 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
67	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
68	—	0 3 27	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
69	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
70	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
71	—	0 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
72	—	0 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
75	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
76	—	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
78	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
79	—	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
80	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
80	—	1 2 37	—	5 (1)	The Crown	—	—	—	—
81	—	0 2 32	—	5 (1)	The Crown	—	—	—	—
83	—	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
84	—	1 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
85	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
86	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
88	—	0 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
91	—	0 1 26	—	5 (1)	The Crown	—	—	—	—
93	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
94	—	0 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
95	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—

APPENDIX

I, the undersigned, hereby, in pursuance of the powers conferred on me by section 5 (7) of the Land Settlement Ordinance, declare that the lands described as lots 87, 89 and 92 in block survey village plan No. 627 have ceased to be the subject of proceedings under the said Ordinance.

Given at the Settlement Office, Colombo, this eighteenth day of February, 1956.

S. L. DE SILVA,
Assistant Settlement Officer.

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister of Lands and Land Development, has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 22nd day of March, 1956.

CHARLES ARYASEKERA,

for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 75 (Kegalla)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 8,240 of August 21, 1936, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Nakkawita in the Atulugam Korale east of the Three Korales and Lower Bulatgama division (now within the Divisional Revenue Officer's division of Atulugam and Panawal Korales) of the Kegalla District in the Province of Sabaragamuwa and described as lots 17A, 27A, 29A, 40A, 66A and 73A, in Block Survey Preliminary Plan No 529 (*vide* Settlement Notice No 1,392)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance.

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this nineteenth day of March, 1956

S. L. DE SILVA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	B.	F.							
17A	—	1	3	07	—	5 (1)	The Crown	—	—	—	—
27A	—	0	3	27	—	5 (1)	The Crown	—	—	—	—
29A	—	1	2	00	—	5 (1)	The Crown	—	—	—	—
40A	—	0	2	10	—	5 (1)	The Crown	—	—	—	—
66A	—	0	0	28	—	5 (1)	The Crown	—	—	—	—
73A	—	0	0	33	—	5 (1)	The Crown	—	—	—	—

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in Column III of the Schedule hereto or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in Column IV of that Schedule

Colombo, May 16, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

Column I Reference No.	Column II Order No. 1956	Column III Acquiring Officer	Column IV Description of Land
LA. 1040/J/AF/152/53	174	The Government Agent, Jaffna District	Lot 20 in preliminary plan No S 580
LD. 4436/J/TW/1910	175	The Government Agent, Kandy District	Lots 8, 9, 25, 26, 36 and 42 in preliminary plan No A 2,015
QB. 79/J/E/2610	176	The Government Agent, Colombo District	Lot 1 in preliminary plan A 3,749
LE/B 23/J/E/221	177	The Government Agent, Kalutara District	Lot 11 in preliminary plan A 3,271
LA/C. 87/J/AL/1952	178	The Government Agent, Galle District	Lots 1, 2, 3, 4, 5 and 6 in preliminary plan A 1,544
LD 4797/J54 L 319	179	The Government Agent, Kandy District	Lot 1 in preliminary plan A 2,141
QB 124/J 54 L 201	180	The Government Agent, Colombo District	Lots 1, 2 and 3 in preliminary plan A 3,849
QA. 161/J54 L6	181	The Government Agent, Colombo District	Lot 1 in preliminary plan A 3,874
MA/AC/2314/53-J/LG/635/53	182	The Municipal Commissioner, Colombo	Lots 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 10 and 11 in preliminary plan No A 3,746
LH. /B 95/J/LG/2685	183	The Government Agent, Kalutara District	Lot 1 in preliminary plan A 3,690
QB. 33/J/HLG/973	184	The Government Agent, Colombo District	Lot 1 in preliminary plan A 2,895
MA/AC/93/53/J/LG/406/53	185	The Municipal Commissioner, Colombo	Lots 1, 3, 9, 18, 22, 23 and 27 in preliminary plan A 3,803
LH 974/J/HLG/2233	186	The Government Agent, Kalutara District	Lots 1 and 2 in preliminary plan A 3,734
LA 3390/J/LG/2861	187	The Government Agent, Puttalam Administrative District	Lots 1 and 2 in preliminary plan A 1,361

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that land called Lansiyawatta, in extent about 2½ acres, situated at Egoda Uyana, Salpiti Korale, Colombo District; and bounded as follows:

North by lands claimed by Joseph de Mel and Rosan Silva;
East by lands claimed by M. David Fernando and T. S. Peiris;
South by lands claimed by S. Seemon Fernando and Selestina Fernando,
West by Railway Line.

Ref No QA 275/J 56 C 63
Colombo, May 10, 1956.

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All those allotments of land bearing assessment No. 51A, Fernando Road and Nos. 69/1, 69/2 and 69/2A Laxapathiya Road, totalling in extent about 1A 3R 0P, situated at Laxapathiya, Salpiti Korale, Colombo District; and bounded as follows —

North by properties claimed by Messrs L S de Silva, S. A. Fernando and T. P. Perera;
East by the land called Kowilawatta claimed by M. E. C. Fernando;
South by properties claimed by Mrs. M. L. M. Catherine Fernando and S. Edwin Fernando and drain;
West by Fernando Road and property claimed by Mr. S. Edwin Fernando.

Ref. No. QA 271/J56/S 23.
Colombo, April 9, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition Amendment Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that land called Godakurundugahawatta *alias* Walawatta, in extent about 3A 1R 22P, situated in the Village of Peliyagoda Pattiya, Aluth Kuru Korale South, Colombo District, and bounded as follows —

North and west by Railway Reservation (Crown Land);
East by cart road leading from Wattala to Colombo-Kandy Road,
South by lands claimed by the heirs of late Gabriel Appu.

Ref. No. QA 278/J 56 S 41.
Colombo, May 14, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion, in extent about 2½ acres out of the land called Ratnallakelle Division of Holyrood Estate, situated in Talawakelle Village, Village Headman's Division of Talawakelle, Kotmale D. R. O's Division, Nuwara Eliya District, and bounded as follows:—

North by a stream,
East by a remaining portion of the same land and land acquired for a school;
South by road from Talawakelle to Palmerston;
West by road from Talawakelle to Palmerston.

(2) A portion, in extent about 2½ acres out of the land called Ratnallakelle Division of Holyrood Estate, situated in Talawakelle Village, Village Headman's Division of Talawakelle, Kotmale D. R. O's Division, Nuwara Eliya District, and bounded as follows —

North by a remaining portion of the same land,
East and south by road from Talawakelle to Palmerston and Great Western,
West by a remaining portion of the same land and land acquired for a school.

Ref. No. J/56 S 16 (LD 1,309).
Colombo, April 9, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about ¼ acre out of the land called Harangala Group (P. P. 7,245), situated in Harangala Village, Harangala Wasama, Kotmale D. R. O's Division, Nuwara Eliya District; and bounded as follows —

North, east and south by the remaining portion of the same land,
West by Crown land (patana).

Signified by me:
C. B. P. PERERA,
Permanent Secretary

Ref. No. J/56 LG 91 (LD 1311).
Colombo, March 27, 1956.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent approximately 9 acres, from the land called Kottagahapatana (Helbodde Estate), situated in Katukitula Village, Ramboda Village Headman's Wasama, Kotmale D: R O's Division, Nuwara Eliya District; and bounded as follows:—

North by Kandy-Nuwara Eliya Main road;
East by Katukitula Ela;
South by tea land claimed by Mrs B D. Piyasena;
West by tea land claimed by Mr. N. Kadiravele.

Signified by me
C B P. PERRERA,
Permanent Secretary.

Ref. No J/55 L534 (VE)
Colombo, March 28, 1956.

P B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of about 1 acre out of the paddy field called Puranpela Kumbura, situated in Molagoda village, Gaipola Wasama. D. R. O's Division of Galboda and Kmgoda Korales, Kegalla District, and bounded as follows:—

North by the lands called Boraluwatta and Madamewatta;
East by remaining portion of same land;
South by Palukurunda,
West by V C road.

Ref. No J/54 H 415/LM 5561
Colombo, May 9, 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

No LD 7302.

Notice under Section 31 (b)

I, V P A. Pereira, Assistant Government Agent of the District of Hambantota, in terms of section 31 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, hereby give notice that a sum of Rupees four hundred and seventy-five (Rs 475) being compensation for the acquisition of the land described in the Schedule hereto, has been paid into the District Court of Tangalla to be drawn by the person entitled to

The Kachechi,
Hambantota, May 16, 1956

V P. A. PEREIRA,
Assistant Government Agent.

SCHEDULE

Lot	Name of Land	Description	Extent	
			A.	R. P.
74	Gederawatta <i>alias</i> Arewatte <i>alias</i> Konewatta	Garden	1	3 22-1

Notices under the Land Development Ordinance

**NOTIFICATION OF LAND KACHECHERI TO SELECT
PERSONS TO RECEIVE GRANTS**

NOTICE is hereby given that the Government Agent, District of Badulla, will hold a Land Kachecheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m. on Wednesday, June 27, 1956, at the Badulla Kachecheri to select persons to receive grants for the Crown Lands, particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachecheri in person or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachecheri should be addressed to the Government Agent, District of Badulla.

W S. DE ALWIS,
for Land Commissioner

Colombo, May 17, 1956.

F. V. P. No. 14 Village—Kurukude

Lot	Name of Permit-holder or Applicant	Extent	
		A.	R. P.
262	Weeramundage Wilham Fernando	6	2 15

F. V. P. No 108. Village—Mahawelagama

262	Yakupitryage Gunatilleke Abeysekera	4	2 15
-----	-------------------------------------	---	------

Miscellaneous Land Notices

LJ. 36 (LK)

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION
21 (2) OF THE CROWN LANDS REGULATION, 1948**

NOTICE is hereby given that Mr. K. Kandiah of Beauvais Estate, Idalgashinna, has applied for a lease of a piece of Crown land $\frac{1}{2}$ acre in extent, from lot 3 in P.P. 1,969, situated in Haputalegama, Mahapalata Korale, Udukunda Division, Badulla District, for residential purposes

2. Lot 3 in P P 1,969 in extent 1A 1R. 1P has been held by the applicant on annual permit since 1948. The applicant has erected buildings and improved the land. It is proposed to grant the application for lease, subject to the following conditions amongst others:—

- Term 30 years;
- Rent Rs 5 per annum;
- The lessee shall not erect any further buildings on the land without the prior approval of the Government Agent, Badulla, obtained in writing.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W. W. J MENDIS,
for Land Commissioner.

Colombo, May 14, 1956.

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය කිම ඒ 278/පේ 56 ඇස් 41.

1954 ප්‍රංශ 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ප්‍රංශ 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පාසිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්තැර කෝරළේ පැලියොඩ පරට්ටේ පිහිටි අක්කර 3යි, රුඩ් 1යි, පර්ච්ස් 22ක පමණ විශාලකම ඇති ගොඩනැගිලිගවත් නොගොත් වලව්ව්වත් යන ඉඩම, ඊට මායිම් —

උතුරට සහ බස්නාහිරට රේල් පාරට වෙන් කරන ලද රජය සතු ඉඩම; නැගෙනහිරට වත්තල සිට කොළඹ-නුවර පාරට ඇති කරත්ත පාර, දකුණට නැගිණිය ගාමිගේ අල්පුගේ උරුමක් කරයන් අයිතිකම් කියන ඉඩම.

සී. පී. ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 මැයි 14 වැනි දින
කොළඹ.

අංකය කිම ඒ. 275.

1954 ප්‍රංශ 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ප්‍රංශ 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පාසිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ එගොඩ උයනේ පිහිටි අක්කර 2 1/2 ක පමණ විශාලකම ඇති උන්සියවත්ත යන ඉඩම, ඊට මායිම් —

උතුරට ජෝසප් ද මැල් සහ රොසන් සිල්වා අයිතිකම් කියන ඉඩම; නැගෙනහිරට ඇම්. ඩේවිඩ් ප්‍රනාන්දු සහ ටී ඇස් පීරිස් අයිතිකම් කියන ඉඩම; දකුණට ඇස් සීමන් ප්‍රනාන්දු සහ සෙලෙස්තියා ප්‍රනාන්දු අයිතිකම් කියන ඉඩම; බස්නාහිරට රේල් පාර.

සී. පී. ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 මැයි 10 වැනි දින
කොළඹ.

අංකය කිම ඒ. 271/පේ 56 ඇස්. 23.

1954 ප්‍රංශ 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ප්‍රංශ 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ ලක්ෂපතියේ පිහිටි අක්කර 1යි, රුඩ් 3ක පමණ විශාලකම ඇති ප්‍රනාන්දු පාරේ පිහිටි

වරිපනම් නො 51 ඒ සහ ලක්ෂපතිය පාරේ පිහිටි වරිපනම් නො. 69/1, 69/2 සහ 69/2 ඒ දරණ ඉඩම, ඊට මායිම්.—

උතුරට ඇල් ඇස්. ද සිල්වා, ඇස්. ඒ. ප්‍රනාන්දු සහ ඩී. පී. පෙරේරා මහතුන්ට අයිති ඉඩම; නැගෙනහිරට ඇම්. ඊ. සී. ප්‍රනාන්දු අයිතිකම් කියන කෝවිලවත්ත; දකුණට ඇම්. ඇල්-ඇම් කැනරින් ප්‍රනාන්දු නෝනා සහ ඇස්. ඇඩ්වින් ප්‍රනාන්දු අයිතිකම් කියන ඉඩම සහ ඇම්ලිය; බස්නාහිරට ප්‍රනාන්දු පාර. සහ ඇස්. ඇඩ්වින් ප්‍රනාන්දු මහත්මයා අයිතිකම් කියන ඉඩම.

පී. සී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1956 අප්‍රේල් 9 වැනි දින
කොළඹ

1954 ප්‍රංශ 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ප්‍රංශ 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පාසිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කැගල්ල දිස්ත්‍රික්කයේ ගල්බඩ සහ නිඳිගොඩ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කෙටසට අයත් ගල්පොල වසමේ මොලගොඩ ගමේ පිහිටා තිබෙන පුරන්පැල කුඹුරෙන් අත්කරගත් පමණ ප්‍රමාණය වූ බිම් කොටස, ඊට මායිම්.—

උතුරට බෝරලුවත්ත සහ මඩමේවත්ත, නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට පාලුකුරුදු; බස්නාහිරට ගම් කාර්ය සහා පාර.

සී. පී. ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය පේ 54 එච් 415/ඇල්. ඇම් 5551.

1956 මැයි 9 වැනි දින
කොළඹ

1954 ප්‍රංශ 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ප්‍රංශ 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) පහත දක්වෙන මායිම් ඇතුළත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදායම් පාලක නිලධාරී තුමාගේ කොට්ඨාශයේ තලවා කැලේ ගම්මුලාදැනි නැනගේ කොට්ඨාශයේ තලවාකැලේ ගමේ පිහිටි ගෝලිඊඩ්වත්ත නමැති කොට්ඨාශයේ රත්නිල්ලකැලේ නමැති ඉඩම, අක්කර 2 1/2 ක් පමණ ඇති කැබැල්ල වේ, ඊට මායිම් —

උතුරට ඇල; නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස සහ පැහැලට ආණ්ඩුවෙන් ගත් කොටස; දකුණට තලවාකැලේ සිට පැල්මස්වත්ත යන පාර; බස්නාහිරට තලවාකැලේ සිට පැල් මස්වත්ත යන පාර.

(2) පහත දක්වෙන මායිම් ඇතුළත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදායම් පාලක නිලධාරී තුමාගේ කොට්ඨාශයේ තලවා කැලේ ගම්මුලාදැනි නැනගේ කොට්ඨාශයේ තලවාකැලේ ගමේ පිහිටි ගෝලිඊඩ්වත්ත නමැති කොට්ඨාශයේ රත්නිල්ලකැලේ නමැති ඉඩම, අක්කර 2 1/2 ක් පමණ ඇති කැබැල්ල වේ, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස; නැගෙනහිරට සහ දකුණට තලවාකැලේ සිට පැල්මස්වත්ත සහ ග්‍රේට් ටේස්වත්ත යන පාර; බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස සහ පැහැලට ආණ්ඩුවෙන් ගත් ඉඩම් කොටස.

පී. සී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය පේ/56 ඇස් 16 (ඇල්ඩ් 1309.)

1956 අප්‍රේල් 9 වැනි දින
කොළඹ.

1954^{වෛ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වෛ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

අංකය ඇල්ඩ් 7302

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954^{වෛ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වෛ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ජංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පහත දැක්වෙන මායිම් ඇතුළත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදායම් පාලක නිලධාරියාගේ කොට්ඨාශයේ හරන්ගල වසමේ හරන්ගල ගමේ පිහිටි හරන්ගල-ගෘප් නමැති ඉඩම (පී පී 7245) අක්කර 3ක් පමණ ඇති ඉඩම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට ජන් දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, බස්නාහිරට ආණ්ඩුවේ ඉඩම් (පහත)

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය 3ේ/56 ඇල්ඩ් 91 (ඇල්ඩ් 1311)

1956 මාර්තු 27 වැනි දින කොළඹ

1954^{වෛ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වෛ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954^{වෛ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වෛ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ජංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පහත දැක්වෙන මායිම් ඇතුළත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදායම් පාලක නිලධාරියාගේ කොට්ඨාශයේ රම්බොඩ ගම්මුලයේ නැතහොත් කොට්ඨාශයේ කටුකිතුල ගමේ පිහිටි (හෙල් බොහිඩවත්ත) කොට්ටහඟපහන නමැති ඉඩම අක්කර 9ක් පමණ ඉඩම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට මහනුවර සිට නුවරඑළියට යන මහපාර, නැගෙනහිරට කටුකිතුල ඇල, දකුණට බී බී පියසේන මහගම විසින් කියා පාන ගේ ඉඩම, බස්නාහිරට ඇන්. කදිරවෙලු මහත්මයා විසින් කියාපාන ගේ ඉඩම

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය 3ේ/55 ඇල් 534 (වීඊ)

1956 මාර්තු 28 වැනි දින කොළඹ

1954^{වෛ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වෛ} අංක 9 දරණ ඉඩම් රජයට ගැනීමේ ආඥාපනත

31 (බී) වෙනි වගන්තිය යටතේ කරන දත්වීමයි

වී පී ඒ පෙරේරා, හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ උප දිසාපති වන මා විසින් 1954^{වෛ} අංක 39 දරණ ඉඩම් රජයට ගැනීමේ සංශෝධන ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වෛ} අංක 9 දරණ ඉඩම් රජයට ගැනීමේ ආඥාපනතේ 31 (බී) වෙනි වගන්තිය යටතේ දන්වන වගනම්, මෙහි පහත උප ලේඛනයේ විස්තර කරනු ලබන ඉඩම රජයට ගැනීම වෙනුවෙන් ගෙවිය යුතු වන්දි මුදලවන රුපියල් හාරසිය හත්තපහ (රු. 475) එයට අයිතිවැසිකම් ඇති අය විසින් ලබා ගැනීමට උත්සාහ කළේ දිස්ත්‍රික් උසාවියට ගෙනවුයු ලද බවය

වී පී ඒ පෙරේරා, ආණ්ඩුවේ උප දිසාපති තැන

1956 මැයි 16 වැනි දින කවච්චිය, හම්බන්තොට

උපලෙඛනය

අංක 292 දරණ අවසාන ගම් සිතියමේ අංක 4 දරණ අතිරේකය ගම—වහරක්ගොඩ

කැබැල්ල. 74 ඉඩමේ නම් ගෙදරවත්ත නොහොත් ආරේච්චි නොහොත් කොත්මලේ නම් විස්තර රුපියල් ප්‍රමාණය අ 1, රු 3, ප 221

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

අංකය ඇල් 36 (ඇල්කෝ)

1948 රජයේ ඉඩම් පනතේ 21 (2) රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

බදුල්ල දිස්ත්‍රික්කයේ උඩකිත්ද කොටසේ මහ පළාත කෝරළේ හපුතලේ ගම පිහිටි 1,969 වැනි මූලික සැලැස්මට අයත් 3 වෙනි කැබැල්ලෙන් අක්කර කාලක පමණ රජයේ ඉඩම් කැබැල්ලක් ඉදුල්ගස්ගින්නේ බෝවේවත්තේ කේ කන්දසියා මහතා ඉල්ලා ඇති බව මහජනයාට මෙයින් දැනුම්දෙමි

2 මුල්ලම්කරු 1948 දී වාර්ෂික බලපත්‍රයක් උඩ 1,969 මූලික සැලැස්මේ 3 වෙනි කැබැල්ල, වහි ප්‍රමාණය අ. 1, රු. 1, ප. 1, භාරව සිටියේය. ඔහු එහි ගොඩනැගිලි තනා ඉඩම් දියුණු කළේය. රජයේ යම්මත කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත දැක්වෙන කොන්දේසිවලට යටත් කොට ඉඩම් කැබැල්ල බදුදීමට අදහස් කරනු ලබමි —

- (අ) කාලය අවුරුදු 30යි,
(ඇ) බද්ද අවුරුද්දකට රුපියල් 5යි,
(ඉ) බදුලු දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමාගේ අවසර පත්‍රයක් නැතුව බදුකරු මෙහි වෙන ගොඩනැගිලි ඉදි නොකළ යුතුයි

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත ඉඩම දීමට විරුඬව පැහොන හේතු ලියා මාවෙන ඉදිරිපත් නොකළහොත් මේ බද්ද දෙන්නෙමි

බබ්ලිච්චි බබ්ලිච්චි ජේ මැන්දස් ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

1956 මැයි 14 වැනි දින කොළඹ

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம (நு) எப்பிரிஸ்டீ 9 ந ௨

மாகாண அல்லது டிஸ்திரிக் }
ஏசனடுவின் இலக்கம் } QA 271/J 56 S 23
காணி, காணி அபிவிருத்தி மந்திரி }
காரியாலயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சலபிறி கோறனை, லக்ஷப்பத்திய எனனும் கிராமத்தில் பாணநது ரேட்டிஷன 51A இலக்கமுள்ள காணியும், லக்ஷப்பத்திய ரேட்டிஷன 89/1, 89/2, 89/2A இலக்கங்கள் கொண்ட காணியும் உட்பட ஏறக்குறைய 1 ஏ 3 ரூ 0 பே விசாலமுள்ள ஒரு துண்டு காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு திரு எஸ் எஸ் டி சிலவா, எஸ் ஏ பொன்னுது, ரி பி பி பெரேராவுக்குச் சொந்தமான காணி, கீழ்க்கு கோவில் வத்தை என்று சொல்லப்படும் எம் இ டி பாணநதுவுக்குச் சொந்தமான காணி, தெற்கு திருமதி எம் எஸ் எம் கதரைன் பாணநது, எஸ் எட்வின் பாணநதுவுக்குச் சொந்தமான காணியும், வாய்க்காலும் மேற்கு பொன்னுது ரேட்டிஷன திரு எஸ் எட்வின் பாணநதுவுக்குச் சொந்தமான காணியும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சானல் பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி சிலவா,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம (நு) எப்பிரிஸ்டீ 10 ந ௨

மாகாண அல்லது டிஸ்திரிக் }
ஏசனடுவின் இலக்கம் } QA 275/J 56 C 63
காணி, காணி அபிவிருத்தி மந்திரி }
காரியாலயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சமபிறி கோறனை, எகொடலயு எனனும் கிராமத்தில், லானசியாவத்தை எனனும் காணியிலிருந்து சுமார் 2 1/2 ஏக்கர் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு திரு யோசப டி மெல்லுக்கு, ரெசன் சிலவாவுக்கும் சொந்தமான காணி கீழ்க்கு திரு எம் டேவிட் பொன்னுதுவுக்கும் ரி எஸ் பீரிஸ்க்கும் சொந்தமான காணி தெற்கு எஸ் சீமன் பாணநதுவுக்கும் செலஸ்திஷு பாணநதுவுக்கும் சொந்தமான காணி மேற்கு ரெயில் பாதை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும்

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, சானல் பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி சிலவா,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம (நு) எப்பிரிஸ்டீ 14 ந ௨

மாகாண அல்லது டிஸ்திரிக் }
ஏசனடுவின் இலக்கம் } QA 278/J 56 S 41
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி }
காரியாலயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அனுகுறு கோறனை தெற்கு, பெலிய கொடபட்டிய எனனும் கிராமத்தில், கொடகுருந்துக்காவத்தை எனனும் காணியிலிருந்து சுமார் 3 ஏ, 1 ரூ 22 பே விசாலமுள்ள ஒரு துண்டு காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு, மேற்கு முடிக்குரிய காணி ரெயில்வேக்குரிய நிலம், கீழ்க்கு வண்டி பாதை வத்தனையிலிருந்து கொழும்பு-கண்டி ரேட்டிஷன செல்கிறது, தெற்கு கபிரியல் அப்புவின் உரிமையாளர் உரிமை கேட்கும் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம (நு) எப்பிரிஸ்டீ 9 ந ௨

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56 S16 (LD 1309)

காணியின் விபரம்

(1) நுவரெலியா டிஸ்திரிக், கொதமலை பிரிவு அதிகாரியின் பகுதி தலவாக்கெலலை கிராம அதிகாரியின் பகுதி, தலவாக்கெலலை கிராமத்திலுள்ள ஹோலிறூட தோட்டத்திலுள்ள றடனிலகெலலை எனனும் காணியில் 2 1/2 ஏக்கர் எல்லைகள் —

வடக்கு நீரோட்டம், கீழ்க்கு அதே காணியின் எஞ்சிய பகுதியும், பாடசாலைக்காக எடுக்கப்பட்ட காணியும், தெற்கு தலவாக்கெலலை-பாமெலற்றன் ரேட்டிஷன, மேற்கு தலவாக்கெலலை பாமெலற்றன் ரேட்டிஷன

(2) நுவரெலியா டிஸ்திரிக், கொதமலை பிரிவு அதிகாரியின் பகுதி தலவாக்கெலலை கிராம அதிகாரியின் பகுதி, தலவாக்கெலலை கிராமத்திலுள்ள ஹோலிறூட தோட்டத்திலுள்ள றடனிலகெலலை எனனும் காணியில் 2 1/2 ஏக்கர் எல்லைகள் —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி, கீழ்க்கு தெற்கும் தலவாக்கெலலை-பாமெலற்றன் கிரேட் வெஸ்டோண்ட ரேட்டிஷன, மேற்கு அதே காணியின் எஞ்சிய பகுதியும், பாடசாலைக்காக எடுக்கப்பட்ட காணியும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம (நு) பங்குனி 27 ந ௨

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56 L 91 (LD 1311)

காணியின் விபரம்

றுவரெலியா டிஸ்திரிக், கொதமலை பிரிவு அதிகாரியின் பகுதி, ஹராகல் வாசம், ஹராகல் கிராமத்திலுள்ள ஹராகல் குறுபு என நழைக்கப்படுக காணியில் ஏறக்குறைய 3 ஏக்கர் காணி எல்லைகள் —
வடக்கு, கிழக்கு, தெற்கு மேற்கூறப்பட்டிருக்கும் காணியின் எஞ்சிய பகுதி, மேற்கு அரசாங்கத்தின் நிலம் (பத்தனை)

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி. ப. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஆர் பங்குனி 28 ந உ.

காணி, காணி அபிவிருத்திமந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/55 L 534(VII)

காணியின் விபரம்

றுவரெலியா டிஸ்திரிக், கொதமலை பிரிவு, அதிகாரியின் பகுதி றம்பொட கிராம அதிகாரியின் வாசம், கற்றுக்கிறறுல் கிராமத்திலுள்ள கொற்றகஹாபத்தன (ஹெல்பொட தோட்டம்) என்று கூறப்படுக காணியின் ஒரு பகுதி, ஏறக்குறைய 9 ஏக்கர் எல்லைகள் —

வடக்கு கண்டி றுவரெலியா பெரிய ரேட்டர், கிழக்கு கற்றுக்கிறறுல் எல்; தெற்கு ஸ்ரீமதி பி. பி. யேசேன் உரித்துக்கொள்ளும் தேயிலைக் காணி, மேற்கு ஸ்ரீமான என் கதிரவேலு உரித்துக்கொள்ளும் தேயிலைக் காணி

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாலல் போசிவல் உ. சிவவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி. பி. உ. சிவவா,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி
1956 ம ஆர் மே 9 ந உ.

இலக்கம் J/54 H 415/LM 5551

காணியின் விபரம்

கேகாலை டிஸ்திரிக், கல்பொட கிளிகொட கோற்றுகளின் காரியாதி காரியின் பிரிவில், கல்பொட வசமத்தில், மொல்கொட கிராமத்தில் அமைந்துள்ளதும், பிள்ளவரும் எல்லைகளைபுடையதும் புறம்பெல்குமபுற என்னும் நெல் வயலில் 1 ஏக்கர் —

வடக்கு பொறலுவலக, மடமேவலக எனப்படும் காணிகள், கிழக்கு : இது காணியின் மிகுதி, தெற்கு : பங்குறுந்த, மேற்கு : கிராமச் சங்கத் தெரு

குறி இல LD 7302

1950 ம ஆண்டுக் காணி எடுத்தற சட்டம் இல 9, 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தால் திருத்தப்பெற்றது

31 ம் பிரிவின் கீழ் அறிவித்தல்

1950 ம ஆண்டு 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 39 ம் பிரிவின் கீழ் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தால் திருத்தப்பெற்றபடி அம்பாந்தோட்டை மாவட்ட உதவி அரசாட்சி அதிகாரியின் வி. பி. ஏ பெற்றேறு ஆகிய நான கீழ் விபரிக்கப்பட்ட காணியைக் கொள்வனவு செய்ததால் அதற்குரிய நஷ்ட ஈடாக ரூபா 475 ஆகிய தொகையை இத்தொகைக்குத்தானா பெறுமபடியாக தகவலை ஜில்லா நீதமன்றத்தில் கொடுத்திருப்பதாக இத்தால் அறிவிக்கின்றேன்

வி. பி. ஏ. பெற்றேறு,
உதவி அரசாட்சி அதிகாரி, அம்பாந்தோட்டை.

அம்பாந்தோட்டைக் கச்சேரி,
1956 ம ஆர் வைகாசி 16 ந உ.

காணியின் விபரம்

இணை இல 4, இ கி ப இல 292 கிராமம்—வழங்குகொட ஊண்டு 74

காணி பெயர் தெற்குவலக அல்லது ஆறவலக அல்லது கோண வலக, விபரம் தோட்டம், விசாலம் ஏ. 1, ரூ. 3, பே 22 1.

நாடுவிய அறிவித்தல்

இல LJ 36 (LX)

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

இலக்கினை என்னுமிடத்தில் பொவாயில் என்னும் தோட்டத்தில் இருப்பவராகிய திருவாளர் கெ. கந்தையா என்பவரின் மாவட்டம் மகாபலாத கோற்றை, உருகிற பகுதியிலுள்ள ஹபுத்தலகம் என்னும் இடத்திலுள்ளதும் படத்தில் 1969 ம இலக்கமும் 3 ம் துணைமான முடிக்குரிய காணியிலிருந்து 3 ஏக்கர் நிலத்தை குடியிருக்க குத்தகை தரும்படி விண்ணப்பித்துள்ளதும் இத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது

2 1948 ம ஆண்டு தொடக்கி மேலே கூறிய ஊண்டை விண்ணப்பக் காரண வருடாந்த பெயிறில் பெற்றிருந்தார் இவர கட்டிடங்கள் கட்டியும் இந்நிலத்தை திருத்தியுமுள்ளார் குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) காலம் 30 வருடம்

(ஆ) வாடகை வருடம் ரூபா 5,

(இ) குத்தகையாளர் இனிமேல் ஒரு கட்டிடத்தையும் பதுனை மாவட்ட அரசாங்க அதிகாரின் உத்தரவை எழுத்துமூலம் பெறாமல் கட்டக்கூடாது.

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்ததியிலிருந்து ஆறுமுகமக குள் செல்லபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ. டபிள்யூ ஜே மெண்டன்,
காணி அதிகாரிகளாக.

கொழும்பு, 1956 ம ஆர் மே 14 ந உ.